## **BOROSIL RENEWABLES LIMITED**

CIN: L26100MH1962PLC012538 Regd. Office: 1101, Crescenzo, G-Block, Opp. MCA Club, Bandra-Kurla Complex, Bandra (East), Mumbai - 400051 **Ph:** 022-6740 6300, **Fax:** 022-6740 6514 Website: www.borosilrenewables.com, Email: brl@borosil.com

ADDENDUM TO THE NOTICE OF 59<sup>™</sup> ANNUAL GENERAL MEETING OF BOROSIL RENEWABLES LIMITED - Issuance of Equity Shares on preferential basis for consideration other than cash

The 59<sup>th</sup> Annual General Meeting ("AGM") of Borosil Renewables Limited ("the Company") is scheduled on Thursday, August 11, 2022. The Annual Report containing the Notice of AGM has already been sent to shareholders electronically on July 20, 2022

The Notice of AGM contains item no. 8 pertaining to issuance of equity shares on preferential basis for consideration other than cash i.e. towards acquisition of 68.09% stake of Interfloat Corporation ("Interfloat").

There have been certain developments post-dispatch of the Notice of AGM, in relation to the proposed overseas acquisition by the Company of GMB Glasmanufaktur Brandenburg GmbH ("GMB") and Interfloat (entities engaged in the solar glass manufacturing business, sales and distribution, in Europe).

The Company was informed by sellers of GMB that, on July 31, 2022, there was a glass leakage around the melting area of the furnace at the solar glass manufacturing facility of GMB situated at Tschernitz, Brandenburg, Germany. After conducting the technical assessments, it seems there is greater damage to the furnace, and the work of repairs and assessment of the actual impact of such damages are expected to be completed this month

As GMB is the exclusive supplier of Interfloat and operations of Interfloat may be impacted due to the aforesaid developments at GMB, the Board of Directors of the Company at its meeting held on August 05, 2022 after review of the said developments, decided to withdraw, for the time being, the item no. 8 in relation to the issuance of Equity Shares of the Company on a preferential basis for consideration other than cash, from the Notice of AGM issued to the shareholders of the Company.

The Board still believes in the underlying strong macro-economic trends in Europe and anticipates the demand of solar glass in the European solar market to likely increase in coming years. As such, the Board expects to place this item before the shareholders at a subsequent date, after factoring in impact (if any) of the aforesaid leakage.

The Addendum to the AGM Notice ("Addendum") for withdrawal of the aforesaid item is being submitted to stock exchanges and also being sent to the shareholders of the Company via email. The said Addendum is also being made available on the website of the Company at http://borosilrenewables.com/Investor.html? q=AnnualReports

The contents of the AGM Notice except as withdrawn by the Addendum to the AGM Notice, shall remain unchanged. However, due to withdrawal of aforesaid item No.8 of the AGM Notice, existing item No.9 pertaining to raising of funds by issue of securities stands renumbered as item No.8. All arrangements for the AGM remain unchanged from those previously

For Borosil Renewables Limited

1.05%

PAT (Y-O-Y)

Kishor Talreja Date: August 05, 2022 Company Secretary and Compliance officer

18.85%

**TURNOVER (Y-O-Y)** 

Total Income from Operations

SI Particulars

Diluted

SI Particulars

Place: Kolkata.

Date: 5th August, 2022

\*\*Not Annualised

1 Total Revenue From Operation

#### KERALA WATER AUTHORITY e-Tender Notice

Tender No : Re T No.68/2022-23/SE/Q

Rehabilitation of existing sewerage system and extension of sewerage system for Zone A1 Part I-KLM SS-01 and for commissioning of Karumali, Vaddy pumping stations balance works, EMD; Rs. 500000/- (Rupees Five lakhs only), Tender fee; Rs. 15000+2700 (18%) GST-It will be paid by the contractor on reverse charge basis while filing his returns). Last Date for submitting Tender: 31-08-2022 02:00:pm. Phone: 04742745293. Website ww.kwa.kerala.gov.in, www.etenders.kerala.gov.in Superintending Engineer

PH Circle, Kollam



KWA-JB-GL-6-645-2022-23

## **GOVERNMENT OF TAMIL NADU** FINANCE DEPARTMENT, CHENNAI - 9.

#### Dated: August 05, 2022 PRESS COMMUNIQUE

- I. It is notified for general information that the outstanding balance of 8.92% Tamil Nadu Government Stock, 2022 issued in terms of the Government of Tamil Nadu, Finance Department, Notification No.234(L)/W&M-II/ 2012, dated August 31, 2012 will be repaid at par on September 05, 2022 with interest due up to and including September 04, 2022. In the event of a holiday being declared on the aforesaid date by any State Government under the Negotiable Instruments Act, 1881, the loan will be repaid by the paying offices in that State on the previous working day. **No interest will accrue on the** loan from and after September 05, 2022.
- . As per sub-regulation 24(2) and 24(3) of Government Securities Regulations, 2007 payment of maturity proceeds to the registered holder of Government Security held in the form of Subsidiary Genera Ledger or Constituent Subsidiary General Ledger account or Stock Certificate shall be made by a pay order incorporating the relevant particulars of his bank account or by credit to the account of the holder in any bank having facility of receipt of funds through electronic means For the purpose of making payment in respect of the securities, the original subscriber or the subsequent holders of such a Government Securities, as the case may be, shall submit to the Bank or Treasury and Sub-Treasury or branch of State Bank of India, where they are enfaced / registered for payment of interest, as the case may be, the relevant particulars of their bank account.
- 3. However, in the absence of relevant particulars of bank account mandate for receipt of funds through electronic means, to facilitate repayment on the due date, holders of 8.92% Tamil Nadu Government Stock 2022, should tender their securities at the Public Debt Office, 20 days in advance. The securities should be tendered for

repayment, duly discharged on the reverse thereof as under:-"Received the Principal due on the Certificate".

- It should be particularly noted that at places where the treasury work is done by a branch of the State Bank of India, the securities, if they are in the form of Stock Certificates, should be tendered at the branch of the bank concerned and not at the Treasury or Sub-Treasury
- 5. Holders who wish to receive payment at places other than those where the securities have been enfaced for payment should send them duly discharged to the Public Debt Office concerned by Registered and Insured Post. The Public Debt Office will make payment by issuing a draft payable at any Treasury / Sub-Treasury or branch of State Bank of India conducting Government Treasury work in the State of **Tamil Nadu**.

DIPR/809/Display/2022

BEEKAY STEEL INDUSTRIES LIMITED

EXTRACT OF UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE, 2022

N. Muruganandam Additional Chief Secretary to Government Finance Department, Chennai - 9.

'சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம், சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்''

1.04%

EBIT (Y-O-Y)

Quarter

Ended

30.06.2022

Unaudited

33,518.22

6.774.25

6,774.25

5,082.10

5.096.35

1,909.09

26.72

26.72

Quarter

Ended

30.06.2022

Unaudited

33,518.22

6.774.27

5,082.12

Quarter

Ended

31.03.2022

Audited

38.302.59

4,410.29

4,410.29

3,696.94

3.729.24

1,909.09

19.55

19.55

Quarter

Ended

31.03.2022

Audited

38,302.59

4,410.63

3,697.27

Corresponding

3 months

ended in the

previous year

30.06.2021

Unaudited

28,118.57

6.703.84

6,703.84

5,028.90

5,049.62

1,909.09

26.48

26.48

Corresponding

3 months

ended in the

previous year

30.06.2021

Unaudited

28.118.57

6,703.84

5,028.90



## **BLS INTERNATIONAL SERVICES LIMITED**

CIN: L51909DL1983PLC016907

Regd. Office: G-4, B-1, Extension, Mohan Co-operative Industrial Estate, Mathura Road, New Delhi-110044 Tel. No.: 011-45795002 Fax: 011-23755264 Email: compliance@blsinternational.net, Website: www.blsinternational.com

67.6%

**EBIDTA** 

Statement of Unaudited Consolidated & Standalone Financial Results for the Quarter ended June 30, 2022





Figures above dipict year on year comparision

Earning per Share (EPS) (not Annualised)

period (after tax) and Other Comprehensive Income (after tax)]

Consolidated financial results:-			(	Rs. in Lakhs)
	Q	arter End	ed	Year Ended
Particulars	June 30, 2022	March 31, 2022	June 30, 2021	March 31, 2022
	Unaudited	Audited	Unaudited	Audited
Total Income from Operations	27,282.45	25,384.26	17,853.03	84,988.97
Net Profit for the period (before tax & exceptional items)	3,241.41	3,726.09	2,080.39	11,395.85
Net Profit for the period (after tax & exceptional items)	3,070.06	3,520.22	2,025.10	11,120.28
Total Comprehensive Income for the period [Comprising Profit for the	2,614.57	3,874.85	2,534.60	12,121.36
period (after tax) and Other Comprehensive Income (after tax)]				
Paid Up Equity Share Capital (Face Value Re. 1/- each)	2,049.01	1,024.50	1,024.50	1,024.50

Notes:

(a) Basic EPS - Rs.

(a) Diluted EPS - Rs.

Key Standalone financial Information is as under :-			(	Rs. in Lakhs )
	Qı	arter End	ed	Year Ended
Particulars	June 30, 2022	March 31, 2022	June 30, 2021	March 31, 2022
	Unaudited	Audited	Unaudited	Audited
Total Income from Operations	1,559.79	1,499.24	614.82	4,026.66
Net Profit for the period (before tax & exceptional items)	1,635.70	1,356.00	18.80	1,741.23
Net Profit for the period (after tax & exceptional items)	1,604.34	1,258.69	13.36	1,611.50
Total Comprehensive Income for the period [Comprising Profit for the	1 600 48	1 2/18 67	17.86	1 61/1 00

1.49

1.49

3.45

3.45

1.98

10.86

10.86

- The above audited results have been reviewed by the Audit Committee of the Board and taken on record at the meeting o the Board of Directors held on 5th August, 2022. The Statutory Auditor of the company have carried out limited review as required under SEBI (Listing Obligations and Disclosure Requirements), 2015 and the related report is being submitted to the concerned stock exchanges.
- During the quarter, the Group acquired 88.71% Equity Shares of Zero Mass Pvt. Ltd. through its wholly owned subsidiary BLS E Services Pvt. Ltd. on 7th June, 2022. The Profit & Loss for the period from 8th June, 2022 to 30th June, 2022 is included in the results of the quarter.
- The above is an extract of the detailed format of Quarterly & Year Ended Financial Results filed with the stock Exchanges Under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015. The full format of the Quarterly & Year ended Financial Results are available on the Stock Exchange websites (www.nseindia.com www.bseindia.com and www.msei.in) and hosted on the company's website at (www.blsinternational.com)

For BLS International Services Limited Nikhil Gupta

Managing Director DIN: 00195694

Place: New Delhi Date : August 5, 2022

W.S.INDUSTRIES (INDIA) LIMITED

CIN: L29142TN1961PLC004568

Registered Office: 108, Mount Poonamallee Road, Porur, Chennai - 600 116. E-mail id:sectl@wsinsulators.com; website www.wsindustries.in/KYC

### NOTICE OF THE 59TH ANNUAL GENERAL MEETING, **E-VOTING INFORMATION & NOTICE OF BOOK CLOSURE**

Notice is hereby given that

(Rs.in Lakhs)

Year

ended

31.03.2022

Audited

129,643.24

20.657.25

20,657.25

15,704.89

15.806.06

1,909.09

68.805.82

82.88

82.88

(Rs.in Lakhs)

Year ended

31.03.2022

Audited

129,643.24

20,657.59

15,705.23

The 59th Annual General Meeting (59th AGM) of the Company will be held on Thursday, the 1st September 2022, at 10.45 A.M. at Sri Thyaga Brahma Gana Sabha "Vani Mahal" 103, Gopathi Narayanaswami Chetty Road, T. Nagar, Chennai, Tamil Nadu 600017 to transact the Ordinary and Special Business as set out in the Notice dated 22nd July 2022 of the 59th AGM. In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 and Rule 20 of the

Companies (Management and Administration) Rules, 2014, as amended by the Companies (Management and Administration) Amendment Rules, 2015 and Listing Regulations, the Company is pleased to provide its members holding shares either in physical form or in dematerialized form, as on the cut-off date being 25th August 2022, with facility of e-voting from a place other than venue of the AGM ("remote e-voting") for the AGM, through electronic services provided by National Securities Depository Ltd. (NSDL) to enable them to cast their vote on all the resolutions as set out in the said Notice. All the members are informed that: All the Ordinary and Special Business as set out in the Notice dated 22nd July 2022 may be transacted

through electronic means by remote e-voting. The Notice convening the 59th AGM was sent in electronic form on 5th August 2022 to those Members

of the company whose email addresses are registered with the company/Depository Participants as on 29th July 2022. For members who have not registered their email addresses, physical copy of the Notice along with Attendance Slip and Proxy Form are being sent.

The date and time of commencement of remote e-voting: 29th August 2022 at 9.00 AM. The date and time of end of remote e-voting: 31st August 2022 at 5.00 PM.

The cut-off date for determining the eligibility to vote by remote e-voting or at the AGM and determination

of e-voting rights: 25th August 2022. vi. Those persons who have acquired shares and have become members of the Company after the

dispatch of Notice of AGM through electronic form and holding shares as of the cut-off date i.e. 25th August 2022, may obtain the login ID and password by sending a request at evoting@nsdl.co.in or yuvraj@integratedindia.in. However, if you are already registered with NSDL for remote e-voting then you can use your existing user ID and password for casting your vote. vii. Those members holding shares in physical form, whose e-mail addresses are not registered with

the Company, may register their e-mail address by sending scanned copy of a signed request letter mentioning your name, folio number, complete address, email address to be registered, scanned copy of the share certificate (front and back), self-attested scanned copy of PAN; and self-attested scanned copy of Driving Licence/ Passport/ Bank Statement / AADHAR, supporting the registered address of the Member by e-mail to yuvraj@integratedindia.in. Members holding shares in demat form can update their mail address with their Depository Participant(s).

viii. The remote e-voting module shall be disabled by NSDL for voting after 5.00 PM on 31st August 2022. Once the vote on a resolution is cast by the member, the member shall not be allowed to change it subsequently.

ix. The facility for voting through Polling paper shall also be made available at the venue of AGM. A member may participate in the AGM even after exercising his right to vote through remote e-voting but shall not be allowed to vote again at the AGM. x. Members whose name is recorded in the register of members or in the register of beneficial owners

maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting as well as voting at the AGM through Polling paper. xi. Website address of the Company, where Notice of AGM and annual report is displayed:

www.wsindustries.in/KYC and also on the website of Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and on the website of National Securities Depository Limited (NSDL), agency for providing the Remote e-Voting facility i.e. https://www.evoting.nsdl.com.

xii. In case of any queries, members may refer the Frequently Asked Questions (FAQs) for members and remote e-voting user manual for members available at the Downloads section of www.evoting.nsdl.com or call on toll free no.: 1800 1020 990 and 1800 22 44 30

xiii. The Company has appointed Mrs. Lakshmmi Subramaniam, Practising Company Secretary as the scrutinizer for conducting the remote e-voting and also ballot-voting process during the AGM in a fair and transparent manner.

xiv. Contact details of the person responsible to address the grievances connected with remote e-voting .: - Mr. B. Swaminathan, Company Secretary, Address 108, Mount Poonamallee Road, Porur,

Chennai 600 116. Email Id: sectl@wsinsulators.com. xv. Pursuant to Listing Regulations and Section 91 of the Companies Act, 2013 and the applicable Rules thereunder, the Register of Members and share Transfer Books for equity shares of the company will remain closed from 26th August 2022 to 1st September 2022 (both days inclusive).

xvi. Please keep your updated email ID registered with the RTA/ your Depository Participant to receive timely communication.

By the Order of the Board of Directors of W.S.Industries (India) Limited **B.Swaminathan** 

**Company Secretary** 

Date: 6th August 2022

Place: Chennai

Profit Before Tax from Continuing Operation 3 Profit After Tax from Continuing Operation

Net Profit for the period (before Tax, Exceptional and/or Extra-ordinary items #)

4 Net Profit for the period after tax (after Exceptional and/or Extra-ordinary items#)

Total Comprehensive Income for the period [Comprising Profit/ (Loss)

# The Company does not have Exceptional and Extra-ordinary items.

Reserves (excluding Revaluation Reserve) as shown

in the Audited Balance Sheet of the previous year

for the period (after tax) and Other Comprehensive Income (after Tax)]

Net Profit for the period before tax (after Exceptional and/or Extra-ordinary items #)

Earning Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations) \*\*-

The above is an extract of the detailed format of Quarterly Unaudited Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly and unaudited Financial Results is available on the website of BSE (www.bseindia.com), and on the Company's website (www.beekaysteel.com) 2 The above financial results have been reviewd by the Audit Committee and thereafter approved by the Board of Directors of the Company at their respective meetings

KEY NUMBERS OF STANDALONE FINANCIAL RESULTS

on 5th August, 2022. The Statutory Auditors have provided limited review report of Unaudited Financial Results (Standalaone & Consolidated ) to the Company for the quarter ended on 30th June, 2022 The Company has prepared the Consolidated Financial Statement on quarterly basis and the Consolidated financial figures include wholly owned subsidary - Beekay

Utkal Steel Pvt. Ltd. And associate - AKC Steel Industries Ltd.

4 # - Exceptional and/or Extraordinary items adjusted in the Statement of Profit and Loss in accordance with Ind-AS Rules. OR

# - The Company does not have Exceptional and Extraordinary items. 5 Figures for the previous periods have been regrouped and reclassified to conform to the classification of the current period, wherever considered necessary.

By Order of the Board of Directors For Beekay Steel Industries Ltd.

SURESH CHAND BANSAL Executive Chairman

DIN: 00103134

## CIN: L27106WB1981PLC033490

Regd Office: "Lansdowne Towers" 4th Floor, 2/1A Sarat Bose Road, Kolkata-700020 Phone: 033-4060-4444, Fax: 033-2283-3322 Website: www.beekaysteel.com,Email:contact@beekaysteel.com





























# 11-ந்தேதி பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் விழிப்புணர்வில் கலந்து கொள்ளுங்கள்

# போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள்

# அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் மு.க.ஸ்டாலின் கடிதம்

பயன்பாட்டின்

பாகையில்

ஆண்டும்

போதைப்

விழிப்புணர்வு

அன்றைய

கல்லூரிகளில்

போதையின்

அன்றைய

<u>நடைபெறும்</u>

குறிப்பாக,

கொள்கிறேன்.

மூலமாகத்தான்

பொருட்களின்

தொட**ர்ச்**சியான

உணர்த்த முடியும்.

பிரதிநிதிகளாகிய

நடமாட்டத்தை

தடுப்போம் !

இவ்வாறு

கூறப்பட்டுள்ளது.

சமுதாயத்தினரின்

தொகுதிக்குட்பட்ட

கேட்டுக்கொள்கிறேன்.

ஏற்பாடு

நமக்கு இருக்கிறது.

தேர்ந்தெடுத்துள்ளோம்.

ஆபத்து

செல்லாமல்

ஒவ்வொரு

தேதியை,

எதிரான

நாளாகத்

இதுதொடர்பான

செய்யப்பட்டுள்ளன.

பள்ளி

குறித்த

முறையாகத்

தங்களது

இளைய

வாழ்க்கை

பங்களிப்பினை

பரப்புரைகளின்

அதற்கு மக்கள்

போதைப்

கீமையை

உங்களின்

அதன்

மாகத்

இடங்களில்

விழிப்புணர்வு

விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும்

அரசின் மிக முக்கியக் கடமையாக

நான் நினைக்கிறேன். போதையின்

ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை

ஆகஸ்டு 11ந்

பொருளுக்கு

பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

காணொளிக் காட்சிகள் திரையிடப்பட

தங்களுக்கு

தகவல் தெரிவிக்கப்படும்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின்

தினம்,

நிகழ்ச்சிகளில் தாங்களும் தவறாது

பங்கேற்க வேண்டும் என்று அன்புடன்

அரசியல் பிரச்சினை அல்ல, நாட்டின்

குறித்த பிரச்சினை. எனவே, நீங்கள்

வழங்கிட வேண்டுமெனக் கேட்டுக்

எதிர்காலம் குறித்த பிரச்சினை.

உங்கள்

ஒத்துழைப்பு மிகமிக அவசியம்.

என்பதை உணர்த்துவோம்!

போதைப் பாதை அழிவுப்பாதை

அந்தக்

முற்றிலு

தினம்,

கீமைகள்

ஒருபகுதியாக,

சென்னை, ஆக.6 "போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள்" என்று அனைத்து எம். எல்.ஏ.க்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அனுப்பியுள்ளார். விளையும் பயிர்களை நாசம் செய்யும் சமூகத்தில் களையாகச் முளைத்துவிட்ட போதைப் பொருட்களின் பயன்பாட்டை வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழ்நாடு அரசு களையெடுக்கத் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, மாவட்ட ஆட்சியர்களும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களும் பங்குபெறும் சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம், வரும் ஆகஸ்ட் 10-ந்தேதி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து அதனைத் ເກກອມໍເ அளவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சமுதாயத்தினரிடம் இளைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

முதலமைச்சர் குறித்து இது மு.க.ஸ்டாலின், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். ஒன்று அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருட்களின் பாதிப்புகள் குறித்து உங்களின் கவன**த்**தை ஈர்க்கவே உங்களுக்கு நான் இக்கடிதத்தை எழுதுகிறேன். சமூகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, உறுதியேற்றிருக்கும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்குத் தாங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும்,



அளிக்க வேண்டும் என்று முதற்கண் கேட்டுக்கொள்கிறேன்.

அழிவுப்பாதை என்பதை நாடும், நாட்டு மக்களும் அறிவார்கள். தற்செயலாகவோ, தவறுதலாகவோ அதனைப் பயன்படுத்துபவர்கள் அதற்கு அடிமையாகி, முழுமையாக மொத்தமாக அதனுள் மூழ்கிவிடு கிறார்கள்.

சமுகத்தின் நஞ்சு

போதைப் பொருட்கள் அவர்களது விடுகிறது. சிந்தனையை அழித்து விடுகிறது. வளர்ச்சியைத் பாழாக்கி, எகிர்காலக்கைப் அவர்களது குடும்பத்தையும் அழித்து விடுகிறது. இது சமூகத்தின், நாட்டின் எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கின்றது.

சமூகத்தின் விளங்கும் போகைப் பொருட்களை வேண்டும். முற்றிலும் அழித்தாக அதனை யாரும் சிறிதளவு  $\mathcal{F}_{n}$ L பயன்படுத்தாமல் தடு**த்**தாக வேண்டும். அதன் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு சட்டவழியிலான அனைத்து முறைகளையும் பின்பற்றி வருகிறது. அதேநேரத்தில், போதைப்பொருள்

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் முன்பாக, சென்னை அமர்வு

நிறுவனங்கள் சட்டம், 2013ன் பிற தொடர்புடைய விதிகள் மற்றும் பிரிவுகள் 230–232ன் விஷயத்தில் மற்றும்

ஈக்விடாஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் மற்றும் அந்தந்த பங்குதாரர்கள் இடையே ஒருங்கிணைப்பு தொடர்பான விஷயத்தில்

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்டின் பங்குதாரர்கள் / கடன் வழங்கியவர்கள்/வைப்பாளர்களின் கூட்டத்தை கூட்டுவதற்கான தீர்ப்பாயத்தின் அறிவிப்பு விளம்பரம்

சக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் 4வது தளம், பேஸ் II, ஸ்பென்சர் பிளாசா,

69, <mark>மவுண்ட் ரோடு, அண்ணாசாலை, சென்னை,</mark> 600002

கூட்டத்தின் வகை

பேங்க் விடுபெட்டத்த (ESEBL) தக்காவிட்டுள்ளக

ı	120	
l	கூட்டத்தின் வகை	கூட்டத் தேதி, இடம் மற்றும் நேரம்
I	ஈடுபெறாத கடன் வழங்கியவர்களின் கூட்டம்	செப்டம்பர் 06, 2022, காலை 10.30 மணி, காணொளி காட்சி மூலம்
I	பங்குதாரர்களின் கூட்டம்	செப்டம்பர் 06, 2022, நண்பகல் 12,00 மணி, காணொளி காட்சி மூலம்
١	ரூ.3 லட்சத்துக்கு மேல் டெபாசிட் வைத்திருக்கும் வைப்பாளர்களின் கூட்டம்	செப்டம்பர் 07, 2022, காலை 10.30 மணி, காணொளி காட்சி மூலம்

மேற்கூறிய உத்தரவின்படி மற்றும் அதில் மேலும் அறிவுறுத்தப்பட்டபடி, ESFBLஇன் பங்குதாரர்கள்/ஈடுபெறாத கடன் வழங்கியவர்கள்/வைப்பாளர்களுக்கான மேற்கூறிய கூட்டங்கள் மேலே குறிப்பிட்டுள்ள நாள், தேதி மற்றும் நேரத்தில் நடைபெறும் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. நிறுவனங்கள் சட்டம் 2013இன் அனைத்து பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழ் கட்டமைக்கப்பட்ட விதிகள் மற்றும் செக்யூரிட்டிஸ் அன்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இத்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள் 2015 ("செபி பட்டியல் கட்டுப்பாடுகள்") இத்துவர் (படியுமல் கட்டுப்பிருகள் மற்றும் வெள்ளபட்டு கூலைவகள் வதுகள் 215 ( 'செப் படியல் கட்டுப்பிருகள்) மற்றும் மே 13, 2022 தேதியிட்ட செப் சுற்றிக்கை மற்றும் கம்பெனி விவகராங்கள் அமைச்சகத்தின் (MCA) எப்ரல் 8, 2020, ஏப்ரல் 13, 2020, மே 05, 2020, ஜனவரி 13, 2021, டிசம்பர் 08 & 14, 2021 மற்றும் மே 05, 2022 ("எம்சிஎ சுற்றறிக்கைகள்") ஆகியவற்றுக்கு இணங்க, ஆகஸ்ட் 30, 2022 நிலவரப்படி ESFELஇன் உறுப்பினர்கள், மே 31, 2022 நிலவரப்படி ESFELஇன் ஈடுபெறாத் கடன் வழங்கியவர்கள் மற்றும் மே 31, 2022 நிலவரப்படி ESFELஇல் ரூ.3 லட்சத்துக்கு மேல் டெபாசிட் வைத்திருக்கும் வைப்பாளர்கள் காணொளி காட்சி (VC)/ பிற ஆடியோ காட்சி முறை (OAVM) மூலம் நடைபெறும் அந்தந்த பொருந்தக்கூடிய கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூட்டங்கள் VC/OAVM மூலம் நடத்தப்படுவதால், உறுப்பினர்கள்/ஈடுபெறாத கடன் வழங்கியவர்கள்/வைப்பாளர்கள் நேரடியாக பங்கேற்க தேவையில்லை என்பதால், பங்குதாரர்களின் கூட்டத்திற்கு MCA சுற்றறிக்கையின் அடிப்படையில் பதிலாள் நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதன்படி, சட்டத்தின் 105வது பிரிவின் கீழ் சம பங்குதாரர்களால் பதிலாள் நியமிப்பதற்கான வசதி, மேற்படி கூட்டத்திற்கு கிடைக்காது. பங்கேற்பாளர்கள் NSDLஇன் இணையதளமான https://www.evoting.nsdl.comஇல் உள்நுழைவதன் மூலம் காணொளி

காட்சு (YO/) பற ஆடிகுயா காட்சு முறையல் (COVIVI) கூட்டத்தில் பங்களும் முடியும். சட்டத்தின் ஆணை மற்றும் விதிகளின்படியும், செயி பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்: மற்றும் செயியின் நவம்பர், 23 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/DIL1/CIR/P/2021/000000665 ஆகியவற்றுக்கு இணங்க, பங்குதாரர்கள்/கடன் வழங்கியவர்கள்/வைப்பாளர்கள் திட்டத்தை பரிசீலித்து ஒப்புதல் அளிக்கும் வகையில் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக தொலைதூர மின்னணுவாக்களிக்கும் வசதியை வங்கி வழங்கியுள்ளது. அதன்படி VSDL–ன் https://www.evoting.nsdl.com என்ற இணையதளத்தில் உள்நுழைந்து, கூட்டத்திற்கு முன் தொலைதூர மின்னனு வாக்களிப்பு மூலம் மின்னணு வாக்களிப்பு முறையில் வாக்களிக்கலாம். தொலைதூர் மின்னணு வாக்களிப்பு மற்றும் தொடர்புடைய கூட்டங்களில் பங்கேற்பதற்கான விவரங்கள் குறிப்பாக கூட்டங்களுக்கான அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு காலம் பின்வருமாறு:

	ஈடு[பெறாத கடன் வழங்கியவாகளின் கூட்டம்	செப்டம்பா 03, 2022, சனிக்கிழமை காலை 9:00 மணிக்குத் தொடங்குகிறது (IST) மற்றும் செப்டம்பா
	பங்குதாரர்களின் கூட்டம்	் 05, 2022 திங்கட்கிழமை அன்று மாலை 5:00 மணிக்கு முடிவடைகிறது (IST)
l	கூட்டத்தின் வகை	0
1	கூட்டத்தின் வலக	மின்னணு வாக்களிப்பு நேரம்

மின்னணு வாக்களிப்பு நேரம்

கூட்டங்களில் VC/OAVM நடவடிக்கைகளின் போது உறுப்பினர்களுக்கு / ஈடுபெறாத கடன் வழங்கியவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் தொலைதூர மின்னனு வாக்களிக்கும் வசதி வழங்கப்படும் மற்றும் கூட்டங்களுக்கு தொலைதூர மின்னணு வாக்கெடுப்பு மூலம் தீர்மானத்தின் மீது வாக்களித்தவர்கள் மீண்டும் அத்தகைய தீர்மானத்தில வாக்களிக்க உரிமை பெற மாட்டார்கள். கூட்டங்களுக்கு முன் தொலைதூர மின்னணு வாக்களிப்பு ' கூட்டங்களின் போத தொலைதூர மின்னணு வாக்களிப்புக்கான விரிவான செயல்முறை அந்தந்த கூட்டங்களின் அறிவிப்பு குறிப்புகளில் வழங்கப்பட்டுள்ளது. மேற்கூறிய தேதி மற்றும் நேரத்திற்கு அப்பால் தொலை மின்வாக்களிப்பு அனுமதிக்கப்படாது. கூட்டங்களின்போது / அதற்கு முன் உள்றுழைவதில் எதேனும் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொள்ளும் உறுப்பினர்கள், ஈடுபெறாத கடன் வழங்கியவர்கள் NSDL உதவிப் பிரிவு <u>evoting@nsdl.co.in</u> என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கை அனுப்பலாம் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 1020 990 மற்றும் 1800 22 44 30க்கு அழைக்கலாம். பாருடைய மின்னஞ்சல் முகவரிகள் முறையே ஜூலை 29, 2022 மற்றும் மே 31, 2022 அன்று வங்கி சம்பந்தப்பட்ட வைப்புத்தொகை பங்கேற்பாளர்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கு இந்த கூட்டங்கள் குறித்த அறிவிப்பு

முடிவடைகிறது (IST)

அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் வங்கியின் பங்குதாரர்கள்/ கடன் வழங்கியவர்கள்/ வைப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட தேதியான 'ஆகஸ்ட் 03,2022'க்குப் பிறகு பங்குகளை வாங்கும் பங்குதாரர்களுக்கு, 'ஆகஸ்ட் 30,2022 அனுப்பப்பட்ட கதையான ஆக்கும் பிறகு அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு அனுப்பப்படும். என்ற கட்ஆஃப் தேதியில், உறுப்பினர்களின் பதிவெட்டில் அல்லது வைப்புத்தொகையாளர்களால் பராமிரிக்கப்படும் உரிமையாளர்களின் பதிவேட்டில், பதிவுசெய்யப்பட்ட நபர்கள் மட்டுமே தொலைநிலை மின்னணு வரக்களிக்கும் வசதியைப் பெறுவதற்கும் பொதுக் கூட்டத்தில் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவர்கள். அறிவிப்பை இந்த இணையதளங்களில் அணுகலாம்: https://i.equitasbank.com/exchange-filings/ >> Scheme under

Regulation 37 of SEBI LODR >> 2021-22 & www.evoting.nsdl.com

regulation 3 of ISEB LUDIK > 2021-22 & www.evcoling.scit.com ESFBLஇன் மின்னஞ்சல் முகவரி cogequitabank.com-க்கு மின்னஞ்சல் அனுப்பும் எந்தவொரு பங்குதாரருக்கும் திட்டத்தின் நகல் மற்றும் விளக்க அறிக்கை நகலுடன் திட்டத்தின் எந்தவொரு கோரிக்கையையும் ESFBL 1 (ஒரு) வேலை நாளுக்குள் வழங்கும். திட்டமும் விளக்க அறிக்கையும் குறியீட்டில் குறிப்பேடப்பட்டுள்ள இணைப்புகளுடன், சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர, எந்த நாளிலும், நிறுவனத்தின் பதிவு அலுவலகம் 'வது தளம், பேஸ் II, ஸ்பென்சர் பிளாசா, எண்.769, மவுண்ட் ரோடு, அண்ணாசாலை, சென்னை 60002–ல் எந்தவித . கட்டணமும் இன்றி பெறலாம்.

மாண்புமிகு தீர்ப்பாயம் ஜூலை 22, 2022 தேதியிட்ட அதன் உத்தரவில், ட்ரான்ஸ்பெரெர் நிறுவனம் (EHL

இடம் : சென்னை N.P. விஜய் குமா கூட்டத்திற்காக நியமிக்கப்பட்ட தலைவர் தேதி : ஆகஸ்ட் 3, 2022

ACCEL LIMITED CIN: L30007TN1986PLC100219 Regd & Corp. Office: III Floor, SFI Complex, 178, Valluvar Kottam High Road, Nungambakkam, nai-600034. Phone: 044-28222262,

Chennai-600034. Phone: U44-20224202., Email: companysecretary@accel-india.com Website: www.accel-india.com அறிவிப்பு

SEBI (பட்டியலிடுதலுக்கான விதிகள் . மற்றும் தகவல் வெளியிடுதலுக்கான தேவைகள்) நெறிமுறைகள், 2015ன் வித் . எண் 47 அதனுடன் இணைத்து பார்க்கத்தக்க விதி எண் 29 ஆகியவற்றின்படி இதன் மூலம் அறிவிப்பது யாதெனில், நிறுவனத்தின் ஜூன் 30, 2022-உடன் முடிந்த தணிக்ை செய்யப்படாத தனிநிலை மற்றும் ஒருங்கினைந்த காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை பரிசீலித்து ஒப்புதல் வழங்க இயக்குநா்கள் குழுமத்தின் கூட்டம் ஆகஸ்ட் 11, 2022 வியாழக்கிழமை, 3ம் தளம், SFI காம்ப்ளக்ஸ், 178 வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் சென்னை 600034-ல் நடைபெறுகிறது.

இந்த தகவல், நிறுவனத்தின் இணையத்தளமான www.accel-india.com மற்றும் பங்கு சந்தைகளின் ணையத்தளமான www.bseindia.com ஆகியவற்றிலும் உள்ளன

அக்செல் லிமிடெ

குழு ஆணையின்ப N.R.பணிக்க நீர்வாக இயக்குந DIN: 0023619

INTHE COURT OF XI SMALL E.P. 525 of 2022 R.L.T.O.P.No. 232 of 2021

Son of R. Velayudham Residing at New No. 1 SeethammalColony, Third Main Road, TIK Road, Alwarpet, Chennai- 600 018

Decree Holder/ Petitioner

Daya ka ran being Director, Representing State Express Travels P Ltd., Old No. 159, New No. 514, First Floor TIK Road Alwarpet, Chennai - 600 018 Judgment Debtor/Respondent

Dayakaran being Director, Representing State Express Travels P Ltd.,

Old No. 159, New No. 514, First Floor, TIK Road, Alwarpet, Chennai - 600 018. Please take notice that the above said E.P came up for heaving before the Hon'ble XI Small Cases Court at Chenna on 03.08.2022. The Hon'ble

Court was pleased to order notice to you ie., Judgment Debtor/ Respondent through paper publication returnable by 22.08.2022. Please be present either in person or through an authorized

representative or Counsel at the next hearing date on 22.08.2022 at 10.30am before the Hon'ble XI Small Cases Court Chennal iling which the matter will be decided in your absence. PPSARAVANAN

Counsel for Judgment Debtor

#### தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் முன்பாக, சென்னை அமர்வ

கடிதத்தில்

நிறுவனங்கள் சட்டம், 2013ன் பிற தொடர்புடைய விதிகள் மற்றும் பிரிவுகள் 230-232ன் விஷயத்தில் மற்றும்

ஈக்விடாஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் மற்றும் அந்தந்த பங்குதாரர்கள் இடையே ஒருங்கிணைப்பு தொடர்பான விஷயத்தில்

ஈக்விடாஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் பங்குதாரர்கள் / ஈடுபெறாத கடன் வழங்கியவர்களின் கூட்டத்தை கூட்டுவதற்கான தீர்ப்பாயத்தின் அறிவிப்பு விளம்பரம்

ஈக்விடாஸ் ஹோல்டங்ஸ் லிமிடெட் 410A, 4வது தளம், ஸ்பென்சர் பிளாசா பேஸ் 🛚

எண்.769, மவுண்ட் ரோடு, அண்ணாசாலை, சென்னை, 600002

ஈக்விடாஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட்" (EHL) மற்றும் "ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்" (ESFBL) ஈகனடாஸ் ஒஹாஸ்டிங்ஸ் வமட்ட (EPIL) மற்றும் ஈகனடாஸ் ஸ்மாஸ் ஃடைசான்ஸ் பங்கல் வடைகட்டு (ESPEL) மற்றும் அந்தந்த பங்குதார்களுக்கு இடையே முன்மொழியப்பட்ட ஒருங்கிணைப்பு திட்டத்தை பரிசீலனை செய்து பொருந்தும்பட்சத்தில் ஒப்புதல் அளிக்க சீழே விவரிக்கப்பட்டுள்ளபடி EHL நிறுவனத்தின் பின்வரும் கூட்டங்களை தனித்தனியே கூட்டுமாறு நிறுவன விண்ணப்ப எண். CA (CAA)/54 (CHE) 2022 மீது 22 ஜூலை. 2022 தேதியிட்ட உத்தரவில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ("தீர்ப்பாயம்"), சென்னை, பிரிவு அமர்வு ! ஈக்விடாஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டிற்கு (EHL) உத்தரவிட்டுள்ளது.

கூட்டத்தின் வகை	கூட்டத் தேதி, இடம் மற்றும் நேரம்
ஈடுபெறாத கடன் வழங்கியவர்களின் கூட்டம்	செப்டம்பர் 06, 2022 செவ்வாய்க்கிழமை, மதியம் 02.00 மணி, காணொளி காட்சி மூலம்
பங்குதாரர்களின் கூட்டம்	செப்டம்பர் 06, 2022, செவ்வாய்க்கிழமை

லே குரிப்பிட்டுள்ள நாள். கேகி மற்றும் நோக்கி கட்டை வழங்கயவர்களுகளை மறுகூறப் கூட்டங்கள் மேல்ல குறப்பட்டுள்ள நாள், கத்த மற்றும் குறத்தல் நடைபெறும் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. நிறுவனங்கள் சட்டம் 2013இன் அனைத்து பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழ் கட்டமைக்கப்பட்ட விதிகள் மற்றும் செக்யூரிட்டில் அன்ட எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள் 2015 (''செபி பட்டியல் கட்டுப்படுகள்'') மற்றும் மே 13, 2022 தேதியிட்ட செயி சுற்றறிக்கை மற்றும் கம்பெனி விவகாரங்கள் அமைச்சகத்தின் (MCA) ஏப்ரல் 8, 2020, ஏப்ரல் 13, 2020, மே 05, 2020, ஜனவரி 13, 2021 டிசம்பர் O8 & 14, 2021 <mark>மற்றும் மே</mark> O5, 2022 ("எம்சிஏ சுற்றறிக்கைகள்") ஆகியவற்றுக்கு இணங்க, ஆகஸ் 30, 2022 நிலவரப்படி EHLஇன் உறுப்பினர்கள், மே 31, 2022 நிலவரப்படி EHLஇன் ஈடுபெறாத கடன் வழங்கியவர்கள் காணொளி காட்சி (VC)/ பிற ஆடியோ காட்சி முறை (OAVM) மூலம் நடைபெறும் அந்தந்த பொருந்தக்கூடிய கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கூட்டங்கள் VC/OAVM மூலம் நடத்தப்படுவதால், உறுப்பினர்கள்/ ஈடுபெறாத கடன் வழங்கியவர்கள் நேரடியாக பங்கேற்க தேவையில்லை என்பதால், பங்குதாரர்களின் கூட்டத்திற்கு MCA சுற்றறிக்கையின் அடிப்படையில் பதிலாள் நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதன்படி, சட்டத்தின் 105வது பிரிவின் கீழ் பங்குதாரர்களால் பதிலாள் நியமிப்பதற்கான வசதி, மேற்படி கூட்டத்திற்கு கிடைக்காது.

பங்கேற்பாளர்கள் NSDLஇன் இணையதளமான https://www.evoting.nsdl.comஇல் உள்நுழைவதன் மூல ாணொளி காட்சி (VC) / பிற ஆடியோ காட்சி முறையில் (OAVM) கூட்டத்தில் பங்கேற்க முடியும்

சட்டத்தின் ஆணை மற்றும் விதிகளின்படியும், செபி பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள். மற்றும் செபியின் நவம்பர், 23 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/DIL1/CIR/P/2021/000000665 ஆகியவற்றுக்கு இணங்க, பங்குதாரர்கள்/கடன் வழங்கியவர்கள்/வைப்பாளர்கள் திட்டத்தை பரிசீலித்து ஒப்புத ஆன்பவற்றுக்கு இண்ணத், பாகுதாராகார்க்டன வழங்கள்படிய கூறப்படுக்கும் வசதியை ஆடிபுத்தன் அளிக்கும் வசதியை ஆசிதிக்கும் வசதியை நிறுவனம் வழங்கியுள்ளது. அதன்படி, NSDL-ன் https://www.evoting.nsdl.com என்ற இணையதளத்தில் உள்நுழைந்து, கூட்டத்திற்கு முன் தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் மின்னணு வாக்களிப்பு முறையில் வாக்களிக்கலாம். தொலைதூர மின்னணு வாக்களிப்பு மற்றும் தொடர்புடைய கூட்டங்களில் பங்கேற்பதற்கான விவரங்கள் குறிப்பாக கூட்டங்களுக்கான அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு காலம்

கூட்டத்தின் வகை	மின்னணு வாக்களிப்பு நேரம்
ஈடுபெறாத கடன் வழங்கியவர்களின் கூட்டம்	செப்டம்பர் 03, 2022, சனிக்கிழமை காலை 9:00 மணிக்குத் தொடங்குகிறது (IST) மற்றும் செப்டம்பர்
பங்குதாராகளின் கூட்டம்	o5, 2022 திங்கட்கிழமை அன்று மாலை 5:00 மணிக்கு முடிவடைகிறது (IST)

கூட்டங்களில் VC/OAVM நடவடிக்கைகளின் போது உறுப்பினர்களுக்கு / ஈடுபெறாத கடன் வழங்கியவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் தொலைதூர் மின்னணு வாக்களிக்கும் வசதி வழங்கப்படும் மற்றும் கூட்டங்களுக்கு முன் தொலைதூர மின்னணு வாக்கெடுப்பு மூலம் தீர்மானத்தின் மீது வாக்களித்தவர்கள் மீண்டும் அத்தகைய தீர்மானத்தின் மீது வாக்களிக்க உரிமை பெற மாட்டார்கள். கூட்டங்களுக்கு முன் தொலைதூர மின்னணு வாக்களிப்பு / கூட்டங்களின் போது தொலைதூர மின்னணு வாக்களிப்புக்கான விரிவான செயல்முறை அந்தந்த கூட்டங்களின் அறிவிப்பு குறிப்புகளில் வழங்கப்பட்டுள்ளது. மேற்கூறிய தேதி மற்றும் நோத்திற்கு அப்பால் தொலை மின்வாக்களிப்பு அனுமதிக்கப்படாது. கூட்டங்களின்போது/அதற்கு முன் உள்நுழைவதில் ஏதேனும் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொள்ளும

உறுப்பினர்கள்/ ஈடுபெறாக கடன் வழங்கியவர்கள் NSDL உகவிப் பிரிவ evoting@nsdl.co.in என்ற மின்னஞ்ச முகவரிக்கு கோரிக்கை அனுப்பலாம் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 1020 990 மற்றும் 1 2 44 30க்கு அழைக்கலாம்.

யாருடைய மின்னஞ்சல் முகவரிகள் முறையே ஜூலை 29, 2022 மற்றும் மே 31, 2022 அன்று நிறுவனம்) சம்பந்தப்பட்ட வைப்புத்தொகை பங்கேற்பாளர்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கு இந்த கூட்டங்கள் குறித்த அறிவிப்பு, அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ஈடுபெறாத கடன் வழங்கியவர்களுக்கு மின்னணு முறையில் அனுப்பப்பட்டுள்ளது.

அனுப்பப்பட்ட தேதியான "ஆகஸ்ட் 03,2022"க்குப் பிறகு பங்குகளை வாங்கும் பங்குதாரர்களுக்கு, "ஆகஸ்ட் 30, 2022" என்ற கட்ஆஃப் தேதிக்குப் பிறகு அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்ட அனுப்பப்படும்.

கட்ஆஃப் தேதியில், உறுப்பினர்களின் பதிவேட்டில் அல்லது வைப்புத்தொகையாளர்களால் பராமரிக்கப்படும் உரிமையாளர்களின் பதிவேட்டில், பதிவுசெய்யப்பட்ட நபர்கள் மட்டுமே தொலைநிலை மின்னணு வாக்களிக்கும் வசதியைப் பெறுவதற்கும் பொதுக் கூட்டத்தில் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவார்கள். அரிவிப்பை இந்த இணையகளங்களில் அணைகலாம்: www.equitas.in >> In காத்தல்கப் படப்புக்குற்கும் காற்று கூட்டத்துல் காகையாகும் உரக்கையாக படப்புகாள்கள். அறிவிப்பை இந்த இணையதளங்களில் அணுகலாம்: www.equitas.in >> Investors >> Stoc Exchange Intimations >> Scheme Of Amalgamation >> March 2022 >>NCLT notice and Annexures & Investors >> Stock

ww.evoting.nsdl.com EHLஇன் மின்னஞ்சல் முகவரி secretarial@equitas.in–க்கு மின்னஞ்சல் அனுப்பும் எந்தவொரு பங்குதாரருக்கும் திட்டத்தின் நகல் மற்றும் விளக்க அறிக்கை நகலுடன் திட்டத்தின் எந்தவொரு கோரிக்கையையும் EHL 1 (ஒரு) வேலை நாளுக்குள் வழங்கும். திட்டமும் விளக்க அறிக்கையும் குறியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்புகளுடன், சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர, எந்த நாளிலும், நிறுவனத்தின்

பதிவு அலுவலகம்: 410A, 4வது தளம், ஸ்பென்சா பிளாசா, பேஸ் II, எண்.769, மவுண்ட் ரோடு, அ தெவு அனுவைகை: 4764, 4வது தன்க, 6660 பண்டி பிள்ளார், பேள் சென்னை, 600002–ல் எந்தவித கட்டணமும் இன்றி பெறலாம். ெண்ணி, ⊖ை தீர்ப்பாயம் ஜூலை 22, 2022 தேதியிட்ட அதன் உத்தரவில், ட்ரான்ஸ்பெரொ் (ஈக்விடாள் ஹோல்டிங்ஸ் லியிடெட்) மற்றும் டிரான்ஸ்பெரீ நிறுவனங்களின் அனைத்து கூட்டங்களுக்கான தலைவரா திரு. N.P. விஜய் குமார் <u>(npvijaycs@gmail.com)</u> அவர்களை நியமித்துள்ளது: அதற்கு மாற்றாக மேற்கூறிய கூட்டங்களுக்கான தலைவராக மாற்றிக்கொள்ளும் நிறுவனத்தின் (ESFBL) சார்பாக பிரமாணப் பத்திரத்தில் உறுதிமொழி ஏற்றுள்ள நிறுவனச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மாண்புமிகு தீர்ப்பாயம் ஜூலை 22, 2022 தேதியிட்ட அதன் உத்தரவில், பிராக்டிசிங் கம்பெனி செயலாளர், திருமதி. அல்பா ஜெயின் (<u>fcsalpaiain@gmail.com)</u> அவர்களை கூட்டத்திற்கான ஆராய்வாளராக நியமித்துள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட

திட்டம், பங்குநார்களால் அங்கீகரிக்கப்பட்டால், தீர்ப்பாயத்தின் அடுத்த ஒப்பதலுக்கு உட்பட்டது. திட்டம், பங்குநார்களால் அங்கீகரிக்கப்பட்டால், தீர்ப்பாயத்தின் அடுத்த ஒப்பதலுக்கு உட்பட்டது. மேற்கூறிய கூட்டங்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குகளின் முடிவுகள், ஆய்வாளர்கள் அறிக்கையுடன் நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் மற்றும் அது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், பங்குச் சந்தைகளான நேஷணல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடைம் மற்றும் பிஎஸ்இ லிமிடெட் ஆகியவற்றிற்குத் தெரிவிக்கப்படும்.

தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம், சென்னை, உத்தரவுப்ப N.P. விஜய் குமா கூட்டத்திற்காக நியமிக்கப்பட்ட த தேதி: ஆகஸ்ட் 3, 2022

**SAVERA INDUSTRIES** 

LIMITED

Regd. Office:
146, Dr. Radhakrishnan Road, Chennai - 600 004.
Phone: 044 - 2811 4700.



CIN No. : L55101TN1969PLC005768

EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE

**QUARTER ENDED 30th JUNE, 2022** 

(₹ in lakhs) For the Quarter ended For the Year ended Sr **Particulars** 30.06.2022 31.03.2022 30.06.2021 31.03.2022 No (Audited) (Unaudited) (Audited) (Unaudited) Total Income from Operations (including other Income) 1,490.11 952.75 478.65 3,299.07 Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or 364.33 (145.37)(49.73)Extraordinary Items) (24.31)Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items) 364.33 (24.31)(145.37)(70.04)Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items) 310.01 (34.55)(145.37) (80.28)Total Comprehensive income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and other comprehensive income (after tax)] 335.99 (60.14)(30.12)1,192.80 1,192.80 1,192.80 1,192.80 6 Equity Share Capital (Face value of Rs.10 each) Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year (Refer Note 3) 4,578.53 8 Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations) (\*not annualised) 2.60 (0.29)(1.22)(0.67)(i) Basic (ii) Diluted (0.29)(1.22)(0.67)

1) The above Unaudited Financial Results (as per Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations) have been reviewed by the Audit Committee of the Board and subsequently approved by the Board of Directors at its meeting held on 5th August, 2022.

2) The statutory auditors have reviwed the financial results for the Quarter ended 30th June, 2022 as required under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015 and the related report does not have any impact on the above Unaudited Financial Results and notes thereon.

3) In view of inherent seasonality of the hospitality sector, the financial results for the Quarter/ period are not indicative of the full year's expected performance and any periodic comparison should take this

4) The above is an extract of Unaudited Financial Results for the Quarter ended 30th June, 2022 filed with Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015. The full Unaudited Financial Results for the Quarter ended 30th June, 2022 are available on www.bseindia.com, www.saverahotel.com.

5) Reserves includes revaluation reserve existing prior to 1st April, 2016 amounting to ₹ 1,334.86 lakhs

6) The Company has only one operative segment and operates only in India viz., hoteliering and hence segment reporting does not apply to the company.

7) The business for the previous periods/year was severly impacted since the outbreak of COVID-19 pandemic in March 2020. The Company has assessed the possible impact of COVID-19 in preparation of the financial results, including but not limited to its assessment of liquidity and going concern assumption, recoverable values of its financial and non-financial assets and impact on revenues and costs. Based on the current estimates, the Company does not expect any significant impact on the carrying values of its assets. The impact of Covid-19 may be different from that estimated as at the date of approval of these financial results and the Company will continue to closely monitor any material changes to future economic conditions. Accordingly, the financial results of the Company have been prepared on a going concern basis.

8) During the current quarter, the Company saw strong rebound in its business aided by leisure travel and gradual pickup in business travel. Due to high pace of vaccination, easing of COVID restrictions and pent-up demand resulted in recovery, mainly in leisure travel, in the second and third quarter of

9) The figures for the quarter ended 31st March, 2022 represents the derived figure between the audited figures in respect of full financial year ended 31st March, 2022 and published year-to-date reviewed figures upto 31st December, 2021

For and on behalf of the Board of Directors A. Ravikumar Reddy

**Managing Director** 

Place: Chennai Date: 5th August, 2022

## W.S.INDUSTRIES (INDIA) LIMITED

CIN: L29142TN1961PLC004568

Registered Office: 108, Mount Poonamallee Road, Porur, Chennai - 600 116. E-mail id:sectl@wsinsulators.com; website www.wsindustries.in/KYC

NOTICE OF THE  $59^{ ext{TH}}$  ANNUAL GENERAL MEETING.

## **E-VOTING INFORMATION & NOTICE OF BOOK CLOSURE**

Notice is hereby given that

communication.

The 59th Annual General Meeting (59th AGM) of the Company will be held on Thursday, the 1st September Chetty Road, T. Nagar, Chennai, Tamil Nadu 600017 to transact the Ordinary and Special Business as set out in the Notice dated 22nd July 2022 of the 59th AGM.

In compliance with the provisions of Section 108 of the Companies Act. 2013 and Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended by the Companies (Management and Administration) Amendment Rules, 2015 and Listing Regulations, the Company is pleased to provide its members holding shares either in physical form or in dematerialized form, as on the cut-off date being 25th August 2022, with facility of e-voting from a place other than venue of the AGM ("remote e-voting") for the AGM, through electronic services provided by National Securities Depository Ltd. (NSDL) to enable them to cast their vote on all the resolutions as set out in the said Notice. All the members are informed that:

All the Ordinary and Special Business as set out in the Notice dated 22nd July 2022 may be transacted through electronic means by remote e-voting.

The Notice convening the 59th AGM was sent in electronic form on 5th August 2022 to those Members of the company whose email addresses are registered with the company/Depository Participants as on 29th July 2022. For members who have not registered their email addresses, physical copy of the Notice along with Attendance Slip and Proxy Form are being sent.

The date and time of commencement of remote e-voting: 29th August 2022 at 9.00 AM.

The date and time of end of remote e-voting: 31st August 2022 at 5.00 PM. The cut-off date for determining the eligibility to vote by remote e-voting or at the AGM and determination of e-voting rights: 25th August 2022.

Those persons who have acquired shares and have become members of the Company after the dispatch of Notice of AGM through electronic form and holding shares as of the cut-off date i.e.

25th August 2022, may obtain the login ID and password by sending a request at evoting@nsdl.co.in or yuvraj@integratedindia.in. However, if you are already registered with NSDL for remote e-voting then you can use your existing user ID and password for casting your vote. Those members holding shares in physical form, whose e-mail addresses are not registered with the Company, may register their e-mail address by sending scanned copy of a signed request letter

mentioning your name, folio number, complete address, email address to be registered, scanned copy of the share certificate (front and back), self-attested scanned copy of PAN; and self-attested scanned copy of Driving Licence/ Passport/ Bank Statement / AADHAR, supporting the registered address of the Member by e-mail to yuvraj@integratedindia.in. Members holding shares in demat form can update their mail address with their Depository Participant(s).

viii. The remote e-voting module shall be disabled by NSDL for voting after 5.00 PM on 31st August 2022. Once the vote on a resolution is cast by the member, the member shall not be allowed to change it subsequently.

The facility for voting through Polling paper shall also be made available at the venue of AGM. A member may participate in the AGM even after exercising his right to vote through remote e-voting but shall not be allowed to vote again at the AGM.

Members whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting as well as voting at the AGM through Polling paper.

xi. Website address of the Company, where Notice of AGM and annual report is displayed: www.wsindustries.in/KYC and also on the website of Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and on the website of National Securities Depository Limited (NSDL), agency for providing the Remote e-Voting

facility i.e. https://www.evoting.nsdl.com. xii. In case of any queries, members may refer the Frequently Asked Questions (FAQs) for members and remote e-voting user manual for members available at the Downloads section of www.evoting.nsdl.com or call on toll free no.: 1800 1020 990 and 1800 22 44 30

xiii. The Company has appointed Mrs. Lakshmmi Subramaniam, Practising Company Secretary as the scrutinizer for conducting the remote e-voting and also ballot-voting process during the AGM in a fair

xiv. Contact details of the person responsible to address the grievances connected with remote e-voting.:- Mr. B. Swaminathan, Company Secretary, Address 108, Mount Poonamallee Road, Porur, Chennai 600 116. Email Id: sectl@wsinsulators.com

xv. Pursuant to Listing Regulations and Section 91 of the Companies Act, 2013 and the applicable Rules thereunder, the Register of Members and share Transfer Books for equity shares of the company will remain closed from 26th August 2022 to 1st September 2022 (both days inclusive). xvi. Please keep your updated email ID registered with the RTA/ your Depository Participant to receive timely

> By the Order of the Board of Directors of W.S.Industries (India) Limited B.Swaminathan

**Company Secretary** 

Place: Chennai Date: 6th August 2022